

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - நவம்பர் 2022 (திருவண்ணாமலை மாவட்டம்)		
பகுதி - 1		
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.		
1	(ஆ) கனகசுப்புரத்தினம்	1
2	(ஈ) இன், கூட, சிறு, அம்பு	1
3	(ஈ) 5	1
4	(இ) முல்லை	1
5	(ஆ) நாணமும் இணக்கமும்	1
6	(ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை	1
பகுதி - 2 பிரிவு - 1		
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.		
7	போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது.	2
8	பெண் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 1929 இல் இயற்றப்பட்டது.	2
9	(பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக) ♦ திருக்குறள் ♦ பொன்னியின் செல்வன் ♦ கால் முளைத்த கதைகள் ♦ மலாலா	2
10	சிறுவர்கள் பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அடித்த ஓசையைக் கேட்டு பருந்துகள் பறந்தன. www.tamizhchittu.blogspot.com	2
பிரிவு - 2		
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி		
11	(பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக) திருவள்ளூரவரின் கருத்துகளை உடும்புப்பிடியாய்ப் பிடித்துக்கொள்ள வேண்டும். மன்னரின் கருத்தை மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்.	2
12	(அ) கயல் பானை வணையக் கற்றுக் கொண்டாள். (ஆ) கொடியில் உள்ள மலரைக் கொய்து வா.	2
13	கைபிடி - கையைப்பிடி, இயல்பு புணர்ச்சி கைப்பிடி - பாத்திரத்தில் உள்ள கைப்பிடி, தோன்றல் விகாரப் புணர்ச்சி	2
14	(அ) நல்ல தமிழில் எழுதுவோம். (ஆ) குழலிக்குப் பாடத் தெரியும்.	2
பகுதி - 3		
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.		
15	ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண் ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.	3
16	(பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக) பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகினை விரித்து ஆடும். நெற்கதிர்களை உழவர்கள் குன்று போலக் குவித்து வைத்திருப்பர்.	3

17	தீயில் இட்ட சந்தனமரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில்லிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.	3
18	பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு.	3
பகுதி - 4		
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.		
19	(பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக) விடுநர் www.tamizhchittu.blogspot.com க.வளவன், ஒன்பதாம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம். பெறுநர் பதிப்பாசிரியர், நெய்தல் பதிப்பகம், சென்னை - 600 028. மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: தமிழ் - தமிழ் - ஆங்கிலம் கையடக்க அகராதி அனுப்புதல் சார்பு வணக்கம். எங்கள் பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி நூலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்நூலகத்திற்கு தமிழ் - தமிழ் - ஆங்கிலம் கையடக்க அகராதி பத்துப் படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இடம்: திருவண்ணாமலை, இப்படிக்கு, நாள்: 15.11.2022. க.வளவன். உறைமேல் முகவரி பெறுநர், பதிப்பாசிரியர், நெய்தல் பதிப்பகம், சென்னை - 600 028.	5
20	(பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக) உன் வாழ்க்கை உன் கையில் அதை முயற்சியெனும் உளியால் செதுக்கு	5

	வெற்றியெனும் சிகரம் தொடலாம் உலகமே ஒருநாள் உன்னைப்போற்றும்	
21	(பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக) திரண்ட கருத்து ஆறானது வயலில் புகுந்து, நெல்மணிக்கதிர்களை விளையச் செய்தது. வளைந்து பாய்ந்து வயலின் பக்கத்திலுள்ள ஓடைகளிலும் சென்று, தாமரை மலர்களை மலரச் செய்தது. மீன்களாகிய வரால், வாளை போன்றவை தென்னை மரத்தில் பாய பெரிய வாளைப் போன்ற குளத்தையும் நிறைத்து விட்டது. மையக்கருத்து ஆற்றின் வளம் அழகுபடக் கூறப்பட்டுள்ளது. எதுகை நயம்: வயலிடைப் - அயலுள - கயலிடைச் - பெயரிடைப் அணிநயம்: உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.	5
22	(அ) சிறுகதை என்றால் சிறிய கதை. (ஆ) ஒரு சிறு சம்பவம், ஒரு மனோநிலை. (இ) மூன்று. (ஈ) சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்.	5
பகுதி - 5		
23	குறிஞ்சி அருவிகள் பறையாய் ஒலிக்க, பைங்கிளி தமிழிசை பாட, அழகிய மயில் தோகை விரித்து ஆடுவதை அடர்ந்த மரக்கிளையில் இருந்து குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும். தீயில் இட்ட சந்தனம், அகில் இவற்றின் மணமும் நெல் அரிசிச் சோற்று மணமும் காந்தள் மலர்கள் மணமும் எல்லா இடங்களிலும் பரவின. முல்லை www.tamizhchittu.blogspot.com நாகனவாய்ப் பறவை, குயில், வண்டுகள் பாவிசைத்துப் பாட முல்லை நில ஆயர்குல மக்கள் முக்கனியும் தேனும் சேகரித்துக் கொண்டு முக்குழல் இசையால் மேயும் பசுக்கூட்டங்களை ஒன்று சேர்ப்பர். முதிரை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி நெல் போன்ற கதிர்களை அடிக்கும் ஓசை கேட்டு மான்கள் அஞ்சி ஓடின. பாலை பாலை நிலத்தில் வெப்பத்தை தாங்க இயலாத செந்நாய்க் குட்டியின் வாய் இடறியது. வெயிலுக்கு தானே நிழலாக நின்று தன் குட்டியை இளைப்பாறச் செய்தது தாய். சிறுவர்கள் பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அடித்தனர். அந்த ஓசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின. மருதம் மருத நிலத்தில் பாயும் ஆறும் குளமும் கரும்பையும் நெற்பயிரையும் வளப்படுத்தின. அங்கே காஞ்சி, வஞ்சி மலர்களும் பூத்து நிற்கும்.	8

தாமரைப்பூ பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அவர்கள் வைக்கோல் போரில் ஏறி தென்னை இளநீர்க் காய்களைப் பறித்து காஞ்சி மரநிழலில் அமர்ந்து அருந்தினர்.

நெய்தல்

சான்றோர்கள் பசியால் வாடுவோரைக் கண்டு வருந்துவர். அதுபோல தான் வாழும் இடம் கடலில் மூழ்கினாலும் பவளங்களையும் முத்துக்களையும் கடற்கரையில் கொண்டு வந்து குவிப்பர்.

தும்பியானது கடல் அலைகளை தடவி கடற்கரை மணலிடை உலவி காற்றிலே உலர்ந்து பெண்களின் முகம் நோக்கி தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

(அல்லது)

நூலகம்

www.tamizhchittu.blogspot.com

வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்யும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே. வீட்டிற்கோர் புத்தகசாலை ஏற்படுத்தினால் நமது நாட்டிலே நிச்சயமாக மனவளத்தைப் பெறமுடியும். வீடுகளில் மேஜை, நாற்காலி, சோபாக்கள், பீரோக்கள் இருக்கும். உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும். ஆனால் புத்தகசாலை இருக்காது. வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும். மக்களின் மனத்திலே உலக அறிவு புக வழிசெய்ய வேண்டும்.

நூல்கள்

மனிதன் தங்கள் நாட்டையும் உலகையும் அறிய ஏடுகள் வேண்டும். வீடுகளிலே நடைபெறும் விசேஷங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும்போது, பரிசளிப்புகள் நடத்தும்போது புத்தகங்கள் வாங்குவது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பூகோள, சரித ஏடுகள் இருக்க வேண்டும். நமக்கான ஒழுக்கத்தினையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமான இருக்க வேண்டும். சங்க இலக்கியச் சாரத்தை அறிந்து கொள்வதற்கான ஏடுகள் இருக்கவேண்டும். மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் விஞ்ஞான கண்டுபிடிப்பு நூல்கள் இருக்கவேண்டும். நாட்டு விடுதலைக்கான உழைத்தவர்கள், மக்களின் மனமாசு துடைத்தவர்கள், தொலைதேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்கவேண்டும்.



ஆக்கம்

தமிழ்ச்சிட்டு வலைப்பு
www.tamizhchittu.blogspot.com